# ரூ.3 கோடியில் கிருமிகள் நீக்கி மையம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.50 லட்சம் நவீன கருவிகள், மருந்து தகவல் மையம்

# அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரு.з கோடி செலவில் கூடுதல் கிருமிகள் நீக்கி மையம், ரு.50 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை கருவிகள், மருந்து மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மை ரத்து வே ம மறுசீரமைப்புப்பணிகள் மற்றும் பணிகள், நலத்திட்டப<u>்</u> வசதிகள் உயிர்காக்கும் மற்றும் மருத்துவக் கருவிகளை நோயாளிகளின் கொண்டு பயன்பாட்டிற்கு வருதலுக்கான துவக்க நிகழ்ச்சி நேற்று (9-ந் தேதி) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு<u>த்த</u>ுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலைமை மக்கள் தாங்கினார். நல்வாழ்வு*த்* துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு கலந்து கொண்டார்.

அரசு ஸ்டான்லி மருத்துவமனை சிஎல் பெய்டு மேத்தா காலேஜ் இணைந்து நடத்தும் புதிதாக அமைக்கப்பட்ட மருந்து தகவல் மையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இம்மையத்தின் மூலம் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் மருந்து தொடர்பான சந்தேகங்கள் தெரிவுப்படுத்தப்படும். கர்ப்பிணிகள், வயதானோர்களுக்கு உட்கொள்வதில் மருந்துகள் ஏற்படும் சந்தேகங்களை விரிவாக எடுத்துரைக்கப்படும்.

தேசிய கண்தான இரு வாரத்தை (ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 இறந்தவர்களின் வரை) முன்னிட்டு முன்வந்து தானாக தானம் செய்த 25 உறவினர்களை அமைச்சர்கள் சான்றிதழ்கள் வழங்கி ஊக்கமளித்தனர்.

குறைந்த பார்வை மையம் புதிதாக துவக்கி வைக்கப்பட்டது. இதன் சிகிச்சையாலோ, அறுவை கண்ணாடிகளாலோ சரி செய்யபட குறைபாடுகளை (முடியாத கண் முடியும் என்று கண் மேம்படுத்த அறுவை சிகிச்சை துறைத்தலைவர் விளக்கினார்.

நிறுவனத்தின் எம்.ஆர்.எப். நிதியின் சி.எஸ்.ஆர். அரங்கிற்கு சிகிச்சை அறுவை தேவைப்படுகின்ற சுமார் 50 லட்சம் சிகிச்சை அறுவை மேசைகள் மற்றும் விளக்குகள், ஸ்கேன் கருவி மற்றும் கண் அறுவை நுண்நோக்கி

நடைபெறும் என்று இதன்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிகங்கள் மீது பரிவர்த்தனை செய்யப்படும்.

மேற்கண்ட காலத்திற்கு பின்னர் தொலைத உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மின்னணு முறையில் வாக்களிக்கலாம்.

மீண்டும் வாக்களிக்க உரிமை இல்லை.

செய்யப்படாத -

ே.\_\_ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வைக்கப்படும்

தொடர்பு கொள்ளலாம்.

இடம்: சென்னை

கேகி: 08.09.2024

அவர்கள் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அனுப்புவதன் மூலம் தங்களை பேச்சாளராக பதிவு செய்யலாம்.

தேதியிட்ட செபி சுற்றறிக்கைகள் (கூட்டாக "தொடாபுடைய சுற்றறி



இயந்திரங்கள் வழங்கப்பட்டன. ் மருத்துவ உள்நோயாளிகள் பிரிவில்

கூட்டநெரிசலைக் கட்டுப்படு**த்**த நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு அடையாள அட்டை ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார். இதன் மூலம் நோயாளிகளின் நலன் மற்றும் மருத்துவமனை சுகாதாரம் பாதுகாக்கப்பட்டு கிருமி தொற்று கட்டுபடுத்தப்படும்.

சுமார் 100 ஆண்டுகள் பழமையான அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் சமையலறையை லட்சம் செலவில் மறுசீரமைக்கப்படுவதையும், நேரத்தில் சுமார் 800 சப்பாத்திகளை செய்யக்கூடிய தானியங்கி இயந்திரம், நீராவிக் கொதிகலன்கள், எரிவாயு அடுப்புகள் மற்றும் மாவு பிசைந்துக் கருவி கொள்ளும் போன்ற உபகரணங்களையும் சமையலறை மேற்கொண்டு ஆய்வு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

ரூ.3 கோடி செலவில் நோய் தடுப்பு மற்றும் கிருமி நீக்கம் செய்யும் உபகரணங்களை கொண்ட கூடுதல் கிருமி நீக்கல் மையம் சுகாதாரத்துறை தொடங்கப்பட்டு, அமைச்சரால் அதனை ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்மன்றம் திறப்பு அமைச்சர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் தமிழ் மன்றத்தைத் இந்நிகழ்வில் திறந்து வைத்தார். செழுமை, மொழியின் தமிழ் ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் மொழி தரும் கலாச்சாரம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மாணவர்களை தமிழ் மருத்துவக்கல்வியைக் அமைச்சர்கள்

ஜெட்மால் ஸ்பைசஸ் அன்ட் மசாலா லிமிடெட்

CIN U15500TN2012PLC087533

பதிவு அலுவலகம்: எண். 33/1, ரித்தர்டன் ரோடு, வேப்பேரி, சென்னை 600 007.

Tel: 044-25360269, E-mail: jetmallltd@gmail.com

12வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு

நிறுவன உறுப்பினர்களின் 12வது வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) திங்கட்கிழமை, செப்டம்பர் 30, 2024 அன்று இந்திய நேரப்படி மாலை 5.00 மணிக்கு காணொலி காட்சி (VC)/பிற ஒலி ஒளி வழிமுறைகள் (OAVM) மூலம்

நிறுவனங்கள் சட்டம் 2013ன் ("சட்டம்") பொருந்தும் அனைத்து விதிகள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள்

மற்றும் செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் ஆப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்)

விதிமுறைகள், 2015 ("பட்டியல் விதிமுறைகள்"), பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் (''எம்சிஏ'') வெளியிட்ட

மே 05, 2020, ஜனவரி 13, 2021, மே 05, 2022, டிசம்பர் 28, 2022 மற்றும் செப்டம்பர் 25, 2023 தேதியிட்ட

சுற்றறிக்கைகள் மற்றும் மே 12, 2020, ஜனவரி 15, 2021, மே 13, 2022, ஜனவரி 5, 2023 மற்றும் அக்டோபர் 7,

ஆகியவற்றுக்கு இணங்க, வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் ("நோட்டீஸ்") குறிப்பிடப்பட்டுள்ள

கட்ஆப் தேதி அதாவது (திங்கட்கிழமை) செப்டம்பர் 23, 2024 அன்று உறுப்பினர்கள் பதிவேடு அல்லது டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பதிவேட்டில் பெயர் பதிவு

செய்யப்பட்ட ஒரு நபர் மட்டுமே தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு அல்லது வருடாந்திர பொதுக்கூட்டத்தில்

வாக்களிக்கும் வசதியை பெற உரிமை உண்டு. மின்னணு வழிகளில் வாக்களிக்க வசதியாக அதாவது தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் வாக்களிக்க சென்டரல் டெபாசிட்டரி சா்வீசஸ்

(இந்தியா) லிமிடெட்டின் (சீடிஎஸ்எல்) சேவைகளுக்கு கம்பெனி ஏற்பாடு செய்துள்ளது. VC/OAVM மூலம்

வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றிய விரிவான அறிவுறுத்தல்களுக்கு, உறுப்பினாகள்/

பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகள் மற்றும் நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள்,

ப்படுத்தின் விதி 20ன்படி, நிறுவனம்/பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவர்கள் அல்லது வைப்புத்தொகை பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு வருடாந்திர அறிக்கை 2023—24 மற்றும் 12வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு 08.09.2024 அன்று அனுப்பப்பட்டுள்ளது.

(i) 'தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு' 26.09.2024 (வியாழக்கிழமை) (இந்திய நேரப்படி காலை 09:00 மணி)

தொடங்கி 29.09.2024 (ஞாயிற்றுக்கிழமை) (இந்திய நேரப்படி மாலை 05.00 மணி) அன்று முடிவடைகிறது.

(ii) இந்தக் காலகட்டத்தில், தற்போதுள்ள உறுப்பினர்கள் மற்றும் பங்குகளை வாங்கியவர்கள் மற்றும் அறிவிப்பு

அனுப்பப்பட்ட பிறகு நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஆனவர்கள், கட்ஆப் தேதியான (திங்கட்கிழமை) 23.09.2024

அன்று காகித வடிவத்தில் அல்லது டிமெட்டிரிலைஸ்ட் வடிவத்தில் பங்குகளை வைத்திருப்பவாகள் சிடிஎஸ்எல்

மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வணிகத்தில்

(iii) வருடாந்திர பொதுக்கூட்டத்துக்கு முன் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களித்த

உறுப்பினாகள் VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் / பங்கேற்கலாம் ஆனால்

(iv) பங்குதாரர்கள்/உறுப்பினர்கள் உள்நுழைவின் கீழ். உறுப்பினர்கள் CDSL மின்னணு வாக்குப்பதிவு முறையை https://www.evotingindia.com இணைய் இணைப்பில் அணுகலாம். கூட்ட நாளில் வருடாந்திர

பொதுக்கூட்டத்தில் சேர அதே இணைப்பு செல்லுபடியாகும். தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு

செயலமுறை, வருடாந்திர பொதுக்கூட்டத்தில் சேருதல் மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது மின்னண

வாக்குப்பதிவு ஆகியவற்றுக்கான விரிவான அறிவுறுத்தல்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் அறிவிப்பில்

(v) கூட்டம் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பும், அத்தகைய திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்கள் வரையிலும் உறுப்பினர்கள் VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் சேர உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்,

(vi) மின்னணு வாக்குப்பதிவிற்கான உள்நுழைவு சான்றுகளைப் பெறுவதற்காக டெபாசிட்டரிகளில்

அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ளபடி தேவையான விவரங் களையும் ஆவணங்களையும் அனுப்புமாறு

(vii) வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் ஆய்வுக்கு கிடைக்கின்றன

(viii) 'தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு' செயல்முறை மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் வாக்களிப்பது

ஆகியவற்றை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் ஆய்வு செய்ய திரு.பாலு ஸ்ரீதர், பயிற்சி நிறுவன செயலாளர் (M.No.F5869, CP.No.3550), பார்ட்னர், M/s. ஏ.கே. ஜெயின் & அசோசியேட்ஸ், நிறுவன செயலாளர்கள்,

(ix) தலைவர் அல்லது அவரால் எழுத்துப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு நபர் முடிவை அறிவித்த உடனேயே

சிடிஎஸ்எல் இணையதளம் www.evotingindia.comல் ஆய்வாளரின் அறிக்கையுடன் அறிவிக்கப்பட்ட முடிவுகள்

(x) கூட்டத்தின் போது தங்கள் கருத்துக்களை தெரிவிக்க/கேள்விகளைக் கேட்க விரும்பும் பங்குதாரர்கள் தங்கள்

பெயர், டீமேட் கணக்கு எண்/போலியோ எண், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை jetmallitd@

gmail.comல் கூட்டம் நடப்பதற்கு குறைந்தது 72 மணி நேரத்திற்கு முன்பே தங்கள் கோரிக்கையை முன்கூட்டியே

(xi) வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் பங்கு பரிமாற்ற

வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது மற்றும் மின்னணு வாக்குப்பதிவு முறை யிலிருந்து வாக்களிப்பதில்

ஏதேனும் கேள்வி/தெளிவு அல்லது சிக்கல்களுக்கு ராகேஷ் தால்வி, சீனியர் மேலாளர், (சிடிஎஸ்எல்,) சென்ட்ரல்

ெபாசிட்டரி சாவீசஸ் (இந்தியா) லிமிடெட், ஏ விங், 25 வது தளம், மராத்தான் பியூச்சாஸ், மபத்லால் மில்

காம்ப்ளக்ஸ், என் எம் ஜோஷி மார்க், லோயா பரேல் (கிழக்கு), மும்பை 400013 அவர்களுக்கு முகவரியிட்டு

அனுப்பலாம் அல்லது helpdesk.evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது 022-23058542/43ல்

உறுப்பினாகள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி jetmallitd@gmail.com க்கு எழுதலாம்

பதிவேடு 24.09.2024 முதல் 30.09.2024 வரை (இரு நாட்களும் சேர்த்து) மூடப்படும்.

ஆவணங்கள் பிஎஸ்இ லிமிடெட் இணையதளம் www.bseindia.com மற்றும் CDSL இணையதளம்

பின்னா் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு அனுமதிக்கப்படாது என்பதை

மின்னஞ்சல் ஐடி investor@cameoindia.comக்கு

ஜெட்மால் ஸ்பைசஸ் அன்ட் மசாலா லிமிடெட்டுக்காக

குழுவின் ஆணைப்படி

ரூபால் ஷ்ரேயன்ஸ் லோதா

வப்பம்/-

இயக்குநர்

பங்குதாராகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பைப் படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாாகள்

https://www.evotingindia.com—ல் கிடைக்கின்றன. உறுப்பினர்களுக்கு இதன்மூலம் தெரிவிப்பதாவது:—

. ஜெட்மால் மசாலா அன்ட் மசாலா பிரைவேட் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது)

#### வலியுறுத்தினர். குறைந்த கட்டணத்தில் பரிசோதனை

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது**:**–

நாட்டில் முதல்முறையாக மருத்துவமனைகளில் மேத்தா மருந்து தகவல் இணை<u>ந்</u>து நிறுவனத்துடன் வைக்கப்பட்டுள்ளது. தொடங்கி ஸ்டான்லி மருத்துவமனையில் மேம்பாட்டு பல்வேறு பணிகள் மூலம் நோயாளிகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளது.

குறிப்பாக தமிழக**த்**தின் மற்ற மரு**த்**துவமனைகளில் ் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள ஆயிரம் செலவாகும் நிலையில் இந்த மருத்துவமனையில் ரூ.1000 மட்டும் வசூலிக்கப்படுகிறது.

தற்போது இந்த வளாகத்தில் ரூ.13 கோடியில் செவிலியர் பயிற்சி பள்ளி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா. வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர். டி.சேகர், மற்றும் மேத்தா மருந்தியல் கல்லூரியின் செயலாளர் ஸ்டான்லி மருத்துவமனை டின் டாக்டர் பி.பாலாஜி, துணை முதல்வர் டாக்டர் எம்.ஜென்னட் மருத்துவமனை சூப்பிரண்டு டாக்டர் பி.மகேஷ், நிலைய மருத்துவ அதிகாரி (ஆர்.எம்.ஓ.) டாக்டர் வனிதா மலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

**ENROLMENT NOTICE** After ten days of the publication of this notice and within three months I, B NILAVAN, S/o. Balamurugan, aged 24 years, permanently residing at No 90 Balamurugan, Post Man Street, R K Nagar, Arivankuppam Pondicherry Pondicherry - 605007 Intend having ny enrollment as an Advocate moved perfore the Bar Council of Tamilnadu Bar Council Buildings, High Court Campus, Chennai - 104.

Those who have any valid objection may notify the same to the Bar Council within 10 days.

#### **ENROLMENT NOTICE**

After ten days of the publication of hereafter I. POOJASHREE A. D/o. Ashok Kumar A, aged 22 years, permanently residing at Aarudhra Apartments, F2, 108, Y Block 4th Street, Anna Nagar, Chennai, Tamil Nadu.600040 Intend having my enrollment as an Advocate moved pefore the Bar Council of Tamilnadu. Bar Council Buildings, High Court

Those who have any valid objections may notify the same to the Bar nay, nouly uno Council within 10 days. POOJASHREE A

#### ENROLMENT NOTICE

After ten days of the publication of this notice and within three months I, LAVANYA GANESH SANKAR, D/o. Ganesh Sankar T S. aged 23 years, permanently residing nt Casagrand Olympus, Flat No 17B, 31, South Canal Bank Road, Mandaveli, Raja Annamalajpuram Chennai, Tamil Nadu, 600028 Intend having my enrollment as an Advocate noved before the Bar Council of amilnadu.Bar Council Buildings, High Court Campus, Chennai - 104. hose who have any valid objections may, notify the same to the Bar

வருவாய் கோட்டாட்சியர் வடசென்னை கோட்டம் ந.க.எண்.அ2/211/2022

நாள்: 19/8/2024 **V.** ஜமிலா க/பெ **K.** வசீம் அஹமது

ll within 10 days. **LAVANYA GANESH SANKAR** 

No.96B, 8-வது மெயின் ரோடு, திருவள்ளூவர் நகர், எடுக்கஞ்சேரி, சென்னை-118.

#### அறிவிப்பு

மேற்படி மனுதாரா் திருமதி. V. ஐமிலா என்பவர் தனது மகள் V. ரிஹானா ஜாஸ்மீன் என்பவர் 10.01.2013 அன்று பிறந்ததை பதிவு தவறிவிட்டதாகவும் அன்னாரின் பிறப்பை தற்போது பதிவு செய்யுமாறு கோரியுள்ளார். இது தொடர்பாக மனுதாரின் பிறப்பினை பதிவு செய்வது குறித்து ஆட்சேபணை ஏதும் இடுப்பின் அதனை வடுவாய் கோட்ட அலுவலருக்கு 15 நாட்களுக் -குள் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிரேன்.

> இப்படிக்கு மனுதாரர் V.ஐமில

# சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ரு.2 கோடி தங்க திருவாட்சி வழங்கிய பக்தர்

சிதம்பரம், செப்.10-சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், பெருமானுக்கும் பக்தர் நடராஜப் ஒருவர் மதிப்பில் ers.2தங்கத்திலான திருவாட்சிகளை . காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு, கடலூர் மாவட்டம் பவனகிரியை சேர்ந்த சுலோசனா கோவிந்தசாமி குடும்பத்தினரால், கோடியே **€15.**2 35 லட்சம் மதிப்பிலான சுமார் 2 கிலோ 400 கிராம் தங்கம் மற்றும் 1 கிலோ 200 கிராம் வெள்ளியால் செய்யப்பட்ட சிவகாமசுந்தரி அம்பாள் நடராஜப்பெருமானுக<u>்</u>கு திருவாட்சிகளை கட்டளை தீட்சிதர் சுப்ரமணியதீட்சிதர் மூலம் கோயிலுக்கு சமர்ப்பிக்கபட்டு நேற்று சுவாமிக்கு சாற்றப்பட்டது.



### வீடு மனை ஏல விற்பனை

K.C.தோட்டம், 3வது குறுக்கு தெரு புதிய கதவு எண்.3/2, (7), பழைய கதவு எண்.7(3) இல் உள்ள

(1) திரு.V.யுவராஜ், (2) R.சுமதி, (3) R.ரவிக்குமார், (4) Y.ஜனனி அவர்களுக்கு சொந்தமான வீடும் மனையும் அதே இடத்தில் 11.09.2024 அன்று மாலை 5.00 மணிக்கு ஏல விற்பனை

#### ஸ்ரீ ராஜ் & கோ, சென் Ph: 2538 5686

வருவாய் கோட்டாட்சியர் அலுவலர் ராஜி W/o புஷ்பராஜ் 22 நெடுஞ்செழியன் தெரு சூளை பள்ளம், எம்ஜிஆர் நகர் சென்னை 600078

அறிவிப்பு மனுதாரரின் 3/917 மணியம்பை சென்னை தெரு 600041 விலாசத்தில் இன்னும் 18.1.2010 ் அன்று பிறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்யாமல் விடுபட்டதால் அந்த பிறப்பு எதிர்முனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட ் நாட்களுக்குள் கிண்டி வருவாய் எட்டாட்சியா் அலுவலகத்தில் அலுவலகத்தில் களாட்டாட்காய் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்ளலாம். தவறும் பட்சத்தில் ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்பட்டு உத்தரவ பிறப்பிக்கப்படும் என்பதை அறியவும்

# IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

Appln No . 4118 of 2024 C.S.No. 444 of 2006 M.M. Gupta

No. 279, Sydenhams Road, Chennai-600 112 ...Applicant / Plaintiff M/s Maars Software

92. 2nd Floor East coast Chambers, G.N. Chetty Road, T. Nagar, Chennai- 600 017 ..Respondent/ Defendant

M/s Maars Software International Ltd., 92. 2nd Floor, East coast GN. Chetty Road,

T. Nagar, Chennai-600 017. Please take notice that the above application came up for hearing on 06.09.2024 before the Hon'bl High Court of Madras and the Hon'ble Court was pleased to direct the issuance of notice to you through paper publication the hearing on 18.09.2024 Therefore, notice issued for you to be present either in person or through your pleader before the Hon'ble High Court of Madras on 18.09.2024 at 10:30 a.m. or on such other date when the matter may be taken up by the Hon'ble Court failing which the application will be decided and orders passed in your absence.

AMBILI MENON. Counsel for Applicant/Plainitff

சீட்டு நிதிசட்டம் 1982ன் கீழ் துணைச்சீட்டு பதிவாளர் நீதிமன்றம் திண்டிவனம் முன்னிலை: திருமதி.P.புனிதா அவர்கள், மாவட்டபதிவாளர், திண்டிவனம்

மத்தியஸ்தர் வழக்கு எண். 08/2023 ஜயப்பிரியா சிட்பண்டஸ் (ப ஜெய்ப்பிரியா லிமிடெட், கோட்டகுப்பம்.

1.P.சசிகுமார், த/பெ.வேலு, நெ.146, டாக்டர்.அம்பேத்கர் தமிழ்தாய் நகர், புதுச்சோி 2.G.பரமேஸ்வரன், த/பெ.கோபால், நெ.23/30, டைப்||, கவர்மெண்ட் டியிருப்பு லாஸ்பேட்டை, புதுச்சோி. குடியிருப்பு லாஸ்பேட்டை 3.A.ரிச்சார்டு க்ரோம்வெல், த/பெ.அந்தோணி முத்து, நெ.103, அருள் படையாட்சி தெரு, நெல்லித்தோப்பு, பண்ருட்டி தாலுக்கா, 4.V.மணிகண்டன், த/பெ.விஸ்வநாதன் நெ.13, மாரியம்மன் கோயில் தெரு, கவுண்டன்பாளையம், தட்டாஞ்சாவடி,

கவுணட்டை புதுச்சோி. 5.K.மோரிஸ், த/பெ.ஏபெல், ் ் ுண்ட் கும நெA/F1, கவர்மெண்ட் குடியிருப்பு, லாஸ்பேட்டை, புதுச்சோி. 6.மு.மோி வின்னரசி, க/பெ.காமராஜன் நெ.2, நடுதெரு, வெண்ணிலா நகர் புதுச்சோி. 7.E.சேவியோ ரோஸர்,

நெ.140, முதல் தளம், வெங்கடாசலபிள்ளை 8.P.மங்கலம், க/பெ.சேவியோ ரோஸர்

த/பெ.ஆண்ட்ரியா ஏலியஸ்

நெ.140, ஏனம் வெங்கடாசலபிள்ளை தெரு, புதுச்சோி. 9.M.ஜெய்சங்கா், த/பெ.முனுசாமி, நெ.8, ரூ மொராசின் தெரு, புதுச்சோி.

1 முதல் 9ம் எதிர்மனுதாரர்கள் ஜெயப்பிரியா சிட்பண்டஸ் (பி) லிமிடெட் சீட்டு நிதி நிறுவன வழக்கில் JFAI1501/31ன் சந்தாதாரர் ஏ.சசிகுமார் செலுத்த வேண்டிய தொகையில் -செலுத்த ரூ.29,48,510/ பாக்கியுள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாய்தா நாளான 24.09.2024 காலை 11.00 மணிக்கு என் முன் ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபணை இருந்தால் தொிவித்துக் காள்ளலாம். தவறினால் காப்பினாக கருகப்பட்டு மக்கியஸ்கு வழக்கில் உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை (முடிவு அறியவும் உத்தரவுப்படி

. மாவட்டபதிவாளர் திண்டிவனம்

# சுந்தரம் ஃபாணனர்ஸ் லிமிடெட்

டாக்டது. பதிவு பெற்ற மற்றும் கார்ப்போட் அலுவலகம் : 98A, 7வது தளம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மரிலாப்பூர், சென்னை - 600 004 தொலைபேசி : +91 - 44 – 28478500 | தொலைநகல் : +91 - 44 - 28478510 | மிண்ணஞ்சல் : investorshelpdesk@sfl.co.in | இணையதளம் : www.sundram.com

சமபங்குகளை முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு ஆணையத்திற்கு மாற்றுவது பற்றி பங்குதாரர்களுக்கான அறிவிப்பு

கம்பெனிகள் சட்டம் 2013, (சட்டம்) பிரிவு 124(6)-ன் ஒதுக்கீடுகள் மற்றும் 2016ம் வருடத்தைய முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு ஆணையம் (கணக்கு, தணிக்கை மாற்றம் மற்றும் திருப்பி அளித்தல்) இன்றுவரை மாற்றப்பட்ட விதிகளின்படி, டிசம்பர் 9, 2024 வரை தொடர்ந்து ஏழு வருடங்கள் மற்றும் அதற்குமேல் கோர்ப்படாத பங்கு ஆதாயத் தொகைகளுக்கான சமபங்குகளை, முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு ஆணையத்திற்கு **ஜனவரி 8, 2025** அன்று அல்லது அதற்கு முன் மாற்றுவதற்கான அறிவிப்பு இதன் மூலம்

டிசம்பர் 2, 2024 அன்று அல்லது அதற்கு முன் பங்குதாரர்கள் உரிமை கோரப்படாத ஈவுத்தொகைகளை கோரிப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட விதிகளின்படி பங்குதாரர்களின் பெயர், ஃபோலியோ எண்கள், DPID & Client ID மற்றும் பங்குகளின் எண்ணிக்கையை நிறுவனத்தின் இணையதளமான www.sundram.com–ல் வெளியிடப்பட்டுள்ளது. அத்தகைய பங்குதாரர்கள் தங்கள் ஈவுத்தொகையை கோரவில்லை என்றால் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு ஆணையத்திற்கு பங்குகள் மாற்றப்படும்.

நீதிமன்றம் அல்லது தீா்ப்பாயங்கள் அல்லது சட்டபூா்வ ஆணையம் ஆகியவை இந்த பங்குகள் மாற்றப்படுவது மற்றும் பங்கு ஆதாயங்கள் வழங்கப்படுவது வைப்புத் தொகைகளின் சட்டம் 1996ன் கீழ் நிறுத்தும்படி தடை உத்தரவு ஏதேனும் அளித்திருந்தால் நிறுவனம் ஆணையத்திற்கு இந்த பங்குகளை

எனவே, டிசம்பர் 2, 2024 அன்று அல்லது அதற்கு முன், சம்பந்தப்பட்ட பங்குதாரர்களிடம் இருந்து எந்த விதமான தகவல்களும் பெறப்படவில்லையென்றால், விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி, <u>எந்தவொ</u>ரு <u>அறினிப்பும் இன்றி,</u> நிறுவனம் மேற்கூறிய பங்குகளை IEPF–க்கு மாற்றும். அவ்வாறு மாற்றப்பட்ட பங்குகளின் தொடர்பான அனைத்து ஈவுத்தொகைகளும் நேரடியாக IEPF−க்கு வரவு வைக்கப்படும்.

பங்குதாரர்கள் கீழ்க்கண்டவற்றை குறித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் :

. காகித வடிவில் பங்குகள் வைத்திருந்தால்

2. மின் வடிவில் பங்குகள் வைத்திருந்தால்

10.09.2024

உங்களின் தற்போதைய பங்குச் சான்றிதழ்(களுக்கு) பதிலாக ஒரு புதிய பங்குச் சான்றிதழ் வழங்கப்படும் மற்றும் அத்தகைய, பங்குச் சான்றிதழை டீமேட் படிவமாக மாற்றுவதற்கும், IEPF–க்கு ஆதரவாக மாற்றுவதற்கும் நடவடிக்கை மூலம் டெபாசிட்டரிக்கு நிறுவனம் தெரினிக்கும்.

IEPF-க்கு மாற்றப்படவேண்டிய பங்குகள் பங்குதாரர்கள் கணக்கில் இருந்து பரிமாற்றம் செய்யப்படும்

முதலீட்டாளர்கள் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியில் பங்கு ஆதாயத் தொகை சேர்க்கப்பட்டபின் பங்குதாரர்கள் அப்பங்குகளை கோர விரும்பினால் அதற்காக முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்திடம் IEPF படிவம் 5-ன் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் மற்றும் காகித வடிவில் IEPF படிவம் 5, கம்பெனியில் பதிவு செய்யப்பட்டுள்ள கையொப்பத்தின்படி, கையொப்பமிட்ட படிவங்களை நிறுவனத்தின் நிறுவன செயலாளருக்கு அனுப்ப வேண்டும். மேற்கண்ட விதிகளின்படி IEPF கணக்கிற்கு மாற்றப்பட்ட பங்குகள் / கோர்ப்படாத பங்கு ஆதாயங்கள் / நிறுவன பலன்கள் ஆகியவற்றின்மீது கம்பெனிக்கு எந்தவித பொறுப்பும் கிடையாது. படிவம் IEPF–5 ல் குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களின் ரசீதுக்கு உட்பட்டு, பங்குதாரர் / உரிமைகோருபவருக்கு நிறுவனம் உரிமைக் கடிதத்தை வழங்கும். Form IEPF-5ஐ சமாப்பிக்கும்போது, பங்குதாரர் நிறுவனம் வழங்கிய உரிமைக் கடிதத்தின் நகனை மற்ற தேவையான ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதண்மீது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள், பதிவாளர் மற்றும் பங்கு மாற்றுப் பிரதிநிதி, திரு.எஸ்.ஸ்ரீராம், துணை தலைவர், இண்டகிரேட்டட் ரெஜிஸ்ட்ரி மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், கென்சஸ் டவர்ஸ், இரண்டாவது தளம், எண்.1, ராமகிருஷ்ணா தெரு, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை - 600 017, தொலைபேசி 91-44-28140801-803 மற்றும் மின்னஞ்சல் srirams@integratedindia.in / நிறுவனத்தின் அதற்கான நோடல் அதிகாரி திரு. G ஆனந்த பாபு அவர்களை மேற்கண்ட முகவரியில் அணுகலாம்.

சுந்தரம் ஃபாஸனர்ஸ் லிமிடெட்டுக்காக

G ஆனந்த் பாபு

மூத்த மேலாளர் – நிதி மற்றும் நிறுவன செயலாளர்

5. NO	rum	Language	Director	Date of Release
1.	Legend of a Rabbit	Tamil Language Dubbed and Censored version of the Original Production Mandarin Language Film	Sun Li Jun	2011

- In the Skv. Direct to Home, Internet, Mobile Broadcast Technology, Applications via Internet, Digital Platform Broadcast; Terrestrial Television Rights, Local Cable Distribution Rights; Catch Up TV Rights; by and all means, modes, medias, mediums and formats whether presently known or which may be discovered/ developed in future, for the Indian subcontinent including India, Bangladesh, Sri Lanka, Pakistan, Nepal, Bhutan and Maldives, and for a term of two (2) years; AND
- On Demand Rights via all distribution platforms using any technology on any platform including but not limited to via Internet, Mobile Broadcast Technology, Applications via Internet, Digital Platform Broadcast and IPTV Transmission, Electronic Sell Through Right, Satellite Broadcasting, Terrestrial Television, Cable Television Networks, Internet Protocol Television Networks, Head-end In the Sky, Direct to Home etc. by and all means, modes, medias, mediums and formats whether presently known or which may be discovered/ developed in future, for the Indian subcontinent including India, Bangladesh, Sri Lanka, Pakistan, Nepal, Bhutan and Maldives, and for a term of two (2) years; AND
- Water Borne Rights, Commercial Establishment Rights by and all means, modes, medias, mediums and formats whether presently known or which may be discovered/ developed in future, for the Indian subcontinent including India, Bangladesh, Sri Lanka, Pakistan, Nepal, Bhutan and Maldives, and for a term of two (2) years; AND
- Dubbing Rights and subtitling Rights in English and all the official Indian languages, Syndication Rights, Editing Rights, Promotion Rights and Clip Rights (whether in part or whole) for the purpose of exploiting the rights mentioned above.

The abovementioned rights shall collectively be referred to as the "said Rights(s)".

To the best of our knowledge and belief, the said Film and the said Right(s) are free from any encumbrances, claims or demands of any nature whatsoever, should any person(s) have any claim in respect to the said Film and/or said Right(s) or part thereof, whether by way of assignment, gift, lease, license, pledge, reservation, sale, transfer of any kind and/or litigation of any nature related to said Film and/or any of said Right(s) or otherwise; such person(s) are hereby required to submit their claim along-with documentary proof at the addresses given herein below, within 7 (seven) days from the date of publication of this notice. In the event no such claim received, the same will be considered as if no such claim exist or that they have been waived or abandoned. Any claims or objections received thereafter shall be deemed to be forfeited /waived and shall not be entertained in any manner whatsoever.

Dated 10th September, 2024

#### Viswass Films Private Limited

Address: No. 74, 4th Street, Abirampuram, Chennai, Tamil Nadu - 600018 Email IDs of the Concerned Persons: [.viswaassundar@gmail.com ] and kinat.sisodia@zee.com

# **PUBLIC NOTICE**

Notice is hereby given to people at large and more particularly to those in Film Trade that we, Viswass Films Private Limited, are in the process of granting the below mentioned rights of the cinematograph film as listed below (hereinafter referred to as "Said Film").

		Rabbit	and Censored version of the Original Production Mandarin Language Film						
1.	Sole and exclusive Linear Rights for transmission and/or re-transmission via all distribution platforms including but not limited to via Satellite Broadcasting, Terrestrial Television, Cable Television, Networks, Internet Protocol Television, Networks, Head-end								



# chairman Sunil Paliwal participates

Chennai, Sep 10: "Hindi Diwas" celebration was jointly organized by Chennai Port Authority and Kamarajar Hindi Teaching Scheme, Ministry of Home Affairs, of the celebration.

Indranil Hazra, Authority,in his Welcome speech highlighted the the official language

congratulated the winners Hindi Day.

The fourteenth issue during Hindi Diwas.. During his presidential Secretary, Chennai Port Hindi has been established as the simplest and easiest language and link historical aspects of language of this country. views. While presiding Shri S. Vishwanathan, over the program, she and inspired everyone Dy.Chairperson Chennai congratulated everyone to work in Hindi. He Port Authority, while on Hindi Day and said Welcomed the guests and wishing Hindi Day, that Hindi is our official

dignitaries present to do of the competitions on their official daily work in Hindi.

J.P. Irene Cynthia, Port Limited. V. Rajini, of 'Sagar Saloni' home Managing Director, Assistant Director, magazine was released Kamaraiar Port Limited. in her address, while narrating her experiences, Chennai is the chief guest address, Sunil Paliwal, stressed upon the Chairperson Chennai Port dignitaries present Authority expressed that to comply with our constitutional obligation towards Hindi.

V.Rajni expressed her

and equipping students

Date of Release

2011

Director

Sun Li Jun

employees present and appealed to all the language and we should make efforts to make it the national language.

There are different states in our country and different states have different languages. Along with giving importance to the mother tongue, expressed her views on the need for a national language.

The winning participants of the competitions like singing, newspaper reading, one-minute speech, technical word writing, etc. organized for officers and employees

# **Sundaram Home Finance expands presence in** MP, opens 2nd branch in Indore

Chennai Sep 10: Continuing its expansion outside the South Market, Sundaram Home Finance today opened its second branch in Indore, Madhya Pradesh. Outside of Indore, the company has a branch in Bhopal, in Madhya Pradesh. This expansion outside South India follows the company's expansion in Maharashtra last month and in Rajasthan in April this year.

The company is in the process of looking to steadily increase its presence outside the South Market.

Commenting on the growth opportunities in Madhya Pradesh, D Lakshminarayanan, MD, Sundaram Home Finance said, "MP is a key market for our expansion outside South India. Increasing affordability, residential properties ranging from small homes to villas and increasing demand for plots provide plenty of opportunities to grow our presence in the home finance segment in this state. We are also seeing an increasing presence of MSMEs and that provides us with opportunities to provide working capital funding?

company's expansion in Indore, Lakshminarayanan said, "Indore has surpassed our expectations in terms of growth and opportunities that have sprung up over the last 2-3 years. The current expansion in Indore is to cater to the growing market needs. We believe that in terms of ticket sizes, credit profiles and growth opportunities, Indore presents a sweet

On the growth opportunities, he said,

and homebuyers. As the city's commercial sector thrives, we expect the real estate sector to mirror its success?

Targets Rs. 225cr disbursements in MP: The company registered disbursements of Rs. 150crores last year in Madhya Pradesh and is targeting disbursements of Rs. 225crores, a growth of 50% this year.

Plans to expand in "The real estate landscape three new locations in

looking to open branches the state over the next

12-18months. Company MD Lakshminarayanan was segment with the launch

# **AU Small Finance Bank to launch** 75 study centres

Bank, India's largest small finance bank, has launched 75 study centers across Karnataka, Andhra Pradesh, and Tamil Nadu, benefiting over 1,500 underprivileged children and sports training on nation's future. At AU aged 8-13 in South India. This initiative provides comprehensive education support students will receive by focusing on both through coaching classes essential life skills foundational education and extracurricular education, covering and skill development. activities, empowering health and hygiene, child Our commitment young minds to reach rights and protection, to skill education is their full potential.

The initiative will establish 75 study centers knowledge and skills for grassroots education, across rural villages their future. in Karnataka, Andhra

Film

Legend of a

Rabbit

of two (2) years; AND

in any manner whatsoever.

Dated 10th September, 2024

and kinat.sisodia@zee.com

**Viswass Films Private Limited** 

S. No

Chennai, Sep 10: Pradesh, and Tamil occasion, Sanjay AU Small Finance Nadu, each staffed by a Agarwal, Founder, MD & dedicated teacher. These CEO, AU Small Finance centers will provide two Bank, said, "Education hours of after-school is the foundation of a academic coaching on thriving society, and weekdays, offering extra today's children are support to students, the architects of our Saturdays to promote Small Finance Bank, physical development and we are dedicated to teamwork. Additionally, nurturing this future and more, empowering rooted in empowering them with comprehensive young minds, improving

Speaking at the with essential skills to

**PUBLIC NOTICE** 

Notice is hereby given to people at large and more particularly to those in Film Trade that

we. Viswass Films Private Limited, are in the process of granting the below mentioned

rights of the cinematograph film as listed below (hereinafter referred to as "Said Film")

Language

Tamil Language Dubbed

and Censored version of the

Original Production Mandarin

Language Film

Sole and exclusive Linear Rights for transmission and/or re-transmission via all

distribution platforms including but not limited to via Satellite Broadcasting, Terrestrial

Television, Cable Television Networks, Internet Protocol Television Networks,

Head-end In the Sky, Direct to Home, Internet, Mobile Broadcast Technology,

Applications via Internet, Digital Platform Broadcast; Terrestrial Television Rights

Local Cable Distribution Rights; Catch Up TV Rights; by and all means, modes.

medias, mediums and formats whether presently known or which may be discovered/

developed in future, for the Indian subcontinent including India, Bangladesh, Sri

Lanka, Pakistan, Nepal, Bhutan and Maldives, and for a term of two (2) years; AND

On Demand Rights via all distribution platforms using any technology on any platform

including but not limited to via Internet, Mobile Broadcast Technology, Applications via

Internet, Digital Platform Broadcast and IPTV Transmission, Electronic Sell Through

Right, Satellite Broadcasting, Terrestrial Television, Cable Television Networks,

Internet Protocol Television Networks, Head-end In the Sky, Direct to Home etc. by

and all means, modes, medias, mediums and formats whether presently known or

which may be discovered/ developed in future, for the Indian subcontinent including

India, Bangladesh, Sri Lanka, Pakistan, Nepal, Bhutan and Maldives, and for a term

Water Borne Rights, Commercial Establishment Rights by and all means, modes,

medias, mediums and formats whether presently known or which may be discovered/

developed in future, for the Indian subcontinent including India, Bangladesh, Sri

Lanka, Pakistan, Nepal, Bhutan and Maldives, and for a term of two (2) years; AND

Dubbing Rights and subtitling Rights in English and all the official Indian languages

or whole) for the purpose of exploiting the rights mentioned above.

Address: No. 74, 4th Street, Abirampuram, Chennai, Tamil Nadu - 600018

Email IDs of the Concerned Persons: [.viswaassundar@gmail.com]

The abovementioned rights shall collectively be referred to as the "said Rights(s)".

To the best of our knowledge and belief, the said Film and the said Right(s) are free from

any encumbrances, claims or demands of any nature whatsoever, should any person(s)

have any claim in respect to the said Film and/or said Right(s) or part thereof, whether

by way of assignment, gift, lease, license, pledge, reservation, sale, transfer of any kind

and/or litigation of any nature related to said Film and/or any of said Right(s) or otherwise;

such person(s) are hereby required to submit their claim along-with documentary proof

at the addresses given herein below, within 7 (seven) days from the date of publication

of this notice. In the event no such claim received, the same will be considered as if no

such claim exist or that they have been waived or abandoned. Any claims or objections

received thereafter shall be deemed to be forfeited /waived and shall not be entertained

Syndication Rights, Editing Rights, Promotion Rights and Clip Rights (whether in part

thrive. We're committed to enhancing academic performance, raising awareness of life skills and child rights, and promoting extracurricular activities like sports for underprivileged children in rural Karnataka, Tamil Nadu, and Andhra Pradesh. Through these initiatives, our mission is to empower the future of these children."

## Ruloans to distribute SHF home loan products the two companies, we

Chennai, Sep 10: Credit lending organization Ruloans has tied up with home finance company Sundaram Home Finance (SHF), whereby it will distribute the latter's home loan products in the Chennai region. Ruloans has a robust distribution network and SHF hopes to expand its reach at the grassroots level in Chennai and the surrounding areas through this tie up.Kaushik

Mehta, Founder & CEO, RULOANS said, "Sundaram Home Finance has a long track record as a home financier. With our strong distribution network, we are confident that we will be able to market and distribute their home loans products. Further, by integrating

will be able to offer a seamless and efficient loan application and approval processes thus enhancing the customer experience." D Lakshminarayanan,

MD, Sundaram Home Finance said, "The tie up will combine Sundaram the digital platforms of Home Finance's credible

home loan offering with Ruloans' distribution capabilities and make home loan products more accessible in the Chennai region. Our plan is to focus on providing tailored home loans and loans against property to aspiring home buyers, small business owners and MSMEs."

#### **S&S POWER SWITCHGEAR LIMITED** (CIN: L31200TN1975PLC006966)

Regd. Office: PLOT NO 14, CMDA INDUSTRIAL AREA PART-II, CHITHAMANUR VILLAGE, MARAIMALAI NAGAR – 603 209, KANCHEEPURAM DISTRICT, TAMILNADU | Tel: 044 4743 1625 Email: secretarial@sspower.com | Website: www.sspower.com

# NOTICE OF 46<sup>th</sup> annual general meeting, remote e-voting information and book closure

NOTICE is hereby given that the 46th Annual General Meeting (AGM) of th Shareholders of the Company will be held on Monday, the 30th September, 2024 at 11:00 A.M. through Video Conferencing ("VC") / Other Audio Visual Means "OAVM") in compliance with all applicable provisions of the Companies Act, 2013 (the Act) and the Rules made the reunder and the SERI/Listing Obligation and Disclosuré Requirements) Regulations, 2015 (Listing Regulations), read with Ministry of Corporate Affairs (MCA) Circular No.20/2020 dated 5th May,2020 Circular Nos 14/2020 17/2020 2/2021 2/2022 and 11/2022 dated 8th April 2020 3th April, 2020,13th January, 2021, 5th May, 2022, 28th December, 2022 and 25th September, 2023 respectively (collectively referred to as "relevant circulars") to transact the businesses set forth in the Notice convening the AGM. The member will be able to attend the AGM through VC/OAVM at https://www.evoting.nsdl.com/ Members participating in the meeting through VC/OAVM facility shall be reckoned for the purpose of quorum under section 103 of the Act.

n compliance with the relevant circulars, the Notice of the AGM and Annua Report 2023-24 has been sent on 06th September 2024 to the members whose Email addresses are registered with the Company / Depository Participant(s). The aforesaid documents are also available on the website of the Company i.e., https:// spower.com/ and the websites of the stock exchanges where the shares of the Company are listed i.e., www.bseindia.com and www.nseindia.com as well as or he website of National Securities Depository Limited i.e., www.evoting.nsdl.com. Pursuant to the provisions of Section 108 of the Companies Act. 2013 (the Act) read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended, and Regulation 44 of Listing Regulations, the Company is providing the facility to its members holding shares either in physical form or dematerialized form as on 24th September, 2024 (cut-off date) for casting their votes electronically or each item as set forth in the Notice of AGM through the electronic voting system provided by NSDL. The voting rights of members shall be in proportion to their shareholding in the paid-up equity share capital of the Company as on the cut-of date i.e. 24th September 2024, Mr. K. J. Chandra Mouli (Company Secretary)Partne of M/s. BP & Associates will be acting as the Scrutinizer for conducting thevoting and remote e-voting process in a fair and transparent manner. Further, the facility for voting through electronic voting system will also be made available at the AGN and the members attending the AGM who have not cast their vote(s) by remote e-voting will be able to vote at the AGM. A member may participate in the AGM ever after exercising his right to vote through remote e-voting but shall not be allowed to vote again in the meeting. Information and instructions relating to e-voting have peen sent to the members through email, The same login credentials may be used for attending the AGM through VC/0AVM. Detailed process and manner of Remote e-voting and e-voting at the AGM by the members holding shares in dematerialized node, physical mode and for members who have not registered their email addres is provided in the Notes to the AGM Notice.

The remote e-voting period commences on 27th September 2024 (9.00 A.M.) and ends on 30th September, 2024, (5.00 P.M.). The remote e-voting module shall be disabled by NSDL for voting thereafter. During the remote e-voting period, members of the Company holding shares either in physicalform or in dematerialized form, as on the cut-off date 24th September 2024, may cast their votes electronically. The votes once cast by the members, cannot be chanced' or cancelled. Anyperson who acquires shares of the Company and becomes member of the Company afte dispatch of the notice and holding shares as on the cut-off date i.e., 24th Septembe 2024, may obtainthe login ID and password by sending a request at evoting@nsdl com. If the member is already registered with NSDL for e-voting, then he/she can use his/her existing User ID and Password for casting the vote through remote e-voting In case of any queries or issues pertaining to e-voting, Members may refer to the requently Asked Questions (FAQs) for shareholders and e-Voting user manual fo shareholders available at the download section of www.evoting.nsdl.com or call or 022-4886 7000 or send a request at evoting@nsdl.com. Any query or grievance connected with the remote e-voting may be addressed to Ms. Pallavi Mhatre, Senio Manager, NSDL, 4th Floor, 'A' Wing, Trade World, Kamala Mills Compound, Senapati Bapa Marg, Lower Parel, Mumbai 400 013. Email: evoting@nsdl.com., 022-4886 7000. NOTICE is also hereby given that, pursuant to Section 91 of the Companies Act

2013 and rulesmade thereunder and the provisions of Listing Regulations, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed rom 25th September 2024 to 30th September 2024 (both days inclusive). By Order of the Board of Director:

For S&S POWER SWITCHGEAR LIMITED

**Prince Thomas** Company Secretary

#### JETMALL SPICES AND MASALA LIMITED

(formerly Jetmall Spices And Masala Private Limited) CIN U15500TN2012PLC087533 Regd. Office: NO. 33/1, RITHERDON ROAD, VEPERY CHENNAI - 600 007

Tel: 044-48508024, E-mail: jetmallltd@gmail.com

#### **PUBLIC NOTICE – 12th ANNUAL GENERAL MEETING**

Notice is hereby given that the 12th Annual General Meeting (AGM) of the members of the company will be held on Monday, 30th September, 2024 at 05.00 PM IST through Video Conference (VC) / Other Audio Visual Means (OAVM).

In compliance with the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and the Rules made

thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("the Listing Regulations"), read with circulars dated May 05, 2020, January 13, 05, 2022, December 28, 2022 read with September 25, 2023 issued by the Ministry of Corporate Affairs ("MCA") and SEBI Circulars dated May 12, 2020, January 15, 2021, May 13, 2022, January 5, 2023 and October 7, 2023 (collectively referred to as "relevant circulars"), to transact the businesses as set out in the Notice of the AGM ("the Notice"). A person, whose name is recorded in the register of members or in the register of beneficial owners main-

tained by the depositories as on the cut-off date i.e. (Monday) 23rd September, 2024 only shall be entitled to avail the facility of remote e-voting or e-voting during the AGM. The Company has engaged Central Depository Services (India) Limited (CDSL) for facilitating voting through electronic means i.e. remote e-voting and e-voting on the date of the AGM. For detailed Instructions on attending the AGM through VC/OAVM, members / shareholders are requested to go through the Notice of AGM. Pursuant to the Applicable Circulars and Rule 20 of Companies (Management and Administration) Rules,

bers, on 08.09.2024, whose e-mail address is registered with the Company / Registrar and Transfer Agents or with the Depository Participant(s). The above documents are also being made available on the website of BSE Limited at www.bseindia.com and CDSL website at https://www.evotingindia.com. The Members are

2014, the Annual Report 2023-24 and Notice of the 12th AGM have been sent in electronic mode to Mem-

(i) The 'remote e-voting' period commences on 26.09.2024 (Thursday) (09:00 A.M. IST) and ends on (Sunday) 29.09.2024 (05.00 P.M. IST). Member may note that remote e-voting shall not be allowed beyond the

(ii) During this period, existing members and persons who have acquired shares and become members of the company after the dispatch of notice, holding shares either in physical form or dematerialized form as on the cut-off date (Monday) 23.09.2024 may cast their vote electronically on the business set forth in the notice of the AGM through CDSL e-voting system.

(iii) Members who have cast their vote by remote e-voting prior to the AGM may attend / participate in the AGM through VC / OAVM but shall not be entitled to cast their vote again.

(iv) Members may access the CDSL e-voting system at the web link: https://www.evotingindia.com under shareholders / members login. The same link is valid for joining the AGM on the meeting day. The detailed instructions for the remote e-voting process, joining the AGM and e-voting during the AGM are given in the

(v) Members are permitted to join the AGM through VC/OAVM, 15 minutes before the scheduled time of commencement of the meeting and upto 15 minutes after such scheduled time

(vi) Those members whose e-mail ids are not registered with the depositories for obtaining login credentials for e-voting are requested to send required details and documents as described in the Notice to RTA's e-mail ID investor@cameoindia.com

(vii) The documents referred to in the AGM notice are available for inspection. Members may write to the Company's e-mail id jetmalltd@gmail.com.

(viii) Mr. Balu Sridhar, Practicing Company Secretary (M.No.F5869, CP.No.3550), Partner, M/s. A.K. JAIN & ASSOCIATES, Company Secretaries, has been appointed as the scrutinizer to srcutinize the 'remote e-voting' process and voting at the AGM, in a fair and transparent manner.

(ix) The Results declared along with the report of the Scrutinizer shall be placed on the website of CDSL www.evotingindia.com immediately after the declaration of result by the Chairman or a person authorized by him in writing

(x) Shareholders who would like to express their views/ask questions during the meeting may register themselves as a speaker by sending their request in advance atleast 72 hours prior to meeting mentioning their

(xi) The Register of members and share transfer of the company will remain closed from 24.09.2024 to

For any query/clarification or issues regarding attending AGM & e-Voting from the e-Voting System, you may addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call on 022-23058542/43.By Order of

For JETMALL SPICES AND MASALA LIMITED

Roopal Shreyans Lodha Director DIN: 08899339

# Chennai port organises Hindi fortnight,

in Indore is poised for continued growth, offering a variety of opportunities to investors

MP: Into the future, the company has plans to further expand its presence in MP and is in three new locations in

> present on the occasion of the launch of the new branch in Indore. The company recently forayed into the affordable housing of the Emerging Business segment in June this year.

name, demat account number/folio number, email id, mobile number at ietmallltd@gmail.com 30.09.2024 (both days inclusive) for the purpose of the AGM.

the Board

Place: Chennai

Date: 08.09.2024

#### Place : Maraimalai Nagar Membership No. F11841 Date : 09th September, 2024